

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

பல்கலைக்க சேமலாப நிதியத்தின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதியத்தின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக் கூற்றுக்கள், நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன்

அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களுக்கு இணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டம், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
1978 இன் 16 ஆம் இலக்க பல்லைக் கழக சட்டத்தின் 95 ஆம் பிரிவு மற்றும் 2022 பெப்ரவரி 07 ஆந் திகதிய 03/2022 ஆம் இலக்க பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை	நிதியத்தின் பங்களிப்புக் கணக்கொன்று முடிவடைந்து 3 மாதங்களினுள் ஓய்வூதிய மீதியை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பங்களிப்புத் தொகை திருப்பிச் செலுத்துவது தொடர்பான உறுதிச்சீட்டினை பரீட்சித்த போது பூர்த்தி செய்ய வேண்டிய காலப்பகுதியை மிகைத்து 752 நாட்கள் வரையான நீண்ட தாமதங்கள் இருந்த 50 சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. கொடுப்பனவு செயற்பாட்டிற்காக முறையான கண்காணிப்பு மற்றும் பின் தொடர் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தி தாமதத்திற்காக பொறுப்பான தரப்பினர் இனங்கண்டு நடவடிக்கை எடுக்காமை இத்தாமதத்திற்கு காரணமாக இருந்தது.	பல்கலைக்கழக முறைமையின் உறுப்பினர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு அல்லது பணியிலிருந்து விலகிய பிறகு சேமலாப வைப்பு நிதியைப் விடுவிப்பதற்கு எடுக்கும் காலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு வேறுபடுவதுடன். அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 03/2022 இற்கு இணங்கச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்தச் செயன்முறையை விரைவுபடுத்த முடியும்.	சுற்றறிக்கையின் பிரகாரம் தாமதமின்றி நிதியத்தின் மீதித் தொகையைத் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன். இதற்காக, ஒரு முறையான கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் அமைப்பு அறிமுகப்பட்டு, தாமதங்களுக்குப் பொறுப்பான தரப்பினரைக் கண்டறிவதன் மூலம் நிறுவனப் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 9,534,495,491 ஆன இலாபமாக இருந்ததுடன் அதனோடொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 8,914,772,572 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 619,722,919 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு மீளாய்வாண்டின் முதலீட்டு வருமானம் ரூபா 714,044,803 ஆல் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) சேமலாப நிதியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அடையாளத்தின் அடிப்படையில், கணினி அமைப்பில் ஒரே ஒரு சேமலாப நிதிக் கணக்கைப் பராமரிப்பதற்குப் பதிலாக, உறுப்பினர் இடமாற்றங்கள் மற்றும் பதவி மாற்றங்கள் ஏற்படும் போது, ஒரே உறுப்பினருக்கெனத் தனித்தனி நிதியக் கணக்குகள் பராமரிக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக, பழைய நிதியக் கணக்குகள் செயலிழந்து, தேவையற்ற எண்ணிக்கையிலான பங்களிப்புக் கணக்குகள் உருவாகின. இது, பங்களிப்பு நிலுவைகளுக்கான நலன்களை வழங்குவது சிக்கலாகவும் அந்த பங்களிப்புக் கணக்குகளின் நிர்வாகத்தையும் சிக்கலாக்கியது.	தனிப்பட்ட கோப்புகள் அந்தந்த நிறுவனங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா பிரிவுகளிடம் உள்ளன. பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகோ அல்லது பணியிலிருந்து விலகிய பிறகோ, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட சேமலாப நிதிய விடுவிப்பு விண்ணப்பங்களை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பல்கலைக்கழக சேமலாப நிதியத்திற்கு அனுப்புவதும், அல்லது அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டிருந்தால் அவர்களின் கணக்குகளை ஒருங்கிணைப்பதும் அந்தத் துறைகளின் பொறுப்பாகும்.	உறுப்பினர்களின் அடையாளத்தின் அடிப்படையில், உறுப்பினர் சார்பாக ஒரே ஒரு சேமலாப நிதி வைப்புக் கணக்கை பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
(ஆ) சேமலாப நிதியத்திற்காகப் பராமரிக்கப்படும் மென்பொருள் முறைமையின் பராமரிப்பிற்காக, மீளாய்வாண்டில் ரூபா. 725,700 ஆன கிரயமொன்று மேற்கொள்ளப்பட்ட போதிலும், நிதியத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கணக்கு மீதிகளைத் துல்லியமாகவும் சரியாகவும் கண்டறியும் வகையில் அந்த அமைப்பு நாளதுவரையாக்கப்படாததால், அதனை நிறுவியதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட முதன்மை	இந்த முறைமை 2006 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டில் உள்ளதுடன். தேவைப்படும் எந்த நேரத்திலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு உறுப்பினரின் சேவைக் காலத்திற்கு ஏற்ப தனிப்பட்ட மீதிகளைத் துல்லியமாகவும் சரியாகவும் கண்டறிய முடியும்.	தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்களிப்பாளர்களின் புதுப்பிக்கப்பட்ட நிதி அறிக்கைகளையும், தனிப்பட்ட மீதிகளையும் கணினி அமைப்பிலிருந்து நேரடியாகப் பெறும் வகையில், மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும்.
	2006 ஆம் ஆண்டிற்கு முன்னைய உறுப்பினர்களின்	

நோக்கங்கள்
அடையப்படவில்லை.

கணக்குகள் எழுத்து
பூர்வமாகப்
பராமரிக்கப்படுகின்றன.
மேலும், சேமலாப நிதியம்
விடுவிக்கப்படும் போதோ
அல்லது
ஒருங்கிணைக்கப்படும்
போதோ, அந்த மீதிகள்
2006 ஆம் ஆண்டின் ஆரம்ப
Excel தரவுக் கோப்புகளின்
உதவியுடன் ஆரம்ப
மீதியுடன் சரிபார்க்கப்பட்டு,
அந்த ஆவணங்கள்
அனைத்தும் ஒவ்வொரு
உறுப்பினரின் சேமலாப
நிதியத்தை விடுவிக்கும்
உறுதிச்சீட்டுடன்
இணைக்கப்படுகின்றன.